மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண். 44, திரு. சிங்கை கோவிந்தராசு, மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர்.

44—

சார் பதிவாளர் அலுவலகம் திறக்க நடவடிக்கை.

* 9939—திரு. சிங்கை கோவிந்தராசு :

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி சர்க்கார் சாமக்குள ஒன்றியத்தில் சார் பதிவாளர் அலுவலகம் திறக்க அரசிடம் செயற் குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம், வருவாய்த் துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியை சார்ந்த சாமக்குள ஒன்றியத்தில் சார் பதிவாளர் அலுவலகம் திறக்கும் செயற் குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.

திரு. சிங்கை கோவிந்தராசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் மக்களாட்சி நடத்தி வருகிறார் புரட்சித் தலைவி அவர்கள். ** புரட்சித் தலைவி அவர்களுடைய ஆணைக்கிணங்க . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி நேரத்தில் குற்றச் சாட்டு கூடாது. மற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி குறைபாடு கூறுவது கேள்வி நேரத்தில் கூடாது. அது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

திரு. சிங்கை கோவிந்தராசு : இதுவரையில் யாரும் ஆற்றாத பணியை நம்முடைய ஒப்பற்ற தமிழக முதல்வர் ஆட்சியில் 14 பேரூராட்சிகளைக் கொண்ட சிங்காநல்லூர் தொகுதியினுடைய ஒன்றியப் பகுதியில் ஒரு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். 20 கிலோ மீட்டர் சுற்றுபுறத்தில் இதுபோன்ற சார் பதிவாளர்

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க **அகற்றப் பெற்றது.**

1992 செப்டம்பர் 23]

அலுவலகம் இல்லை. ஆகவே, விவசாயப் பெருங்குடி மக்கள், ஏழையெளிய மக்கள் வாழ்கிற அந்தப் பகுதிக்கு இத்தகைய சார் பதிவாளர் அலுவலகம் ஒன்றை மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில்—இல்லை என்ற சொல்லே இல்லாத இந்த ஆட்சியில் மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் இல்லை என்று சொல்லாமல் என் தொகுதியின் நன்மைக்காக சார் பதிவாளர் அலுவலகம் கொடுக்க அடுத்த ஆண்டிலேயாவது முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-00

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : பேரவைத் தலைவர் அவர்களே, நிதிப் பற்றாக்குறை என்கிற பெயரால் புரட்சித் தலைவியினுடைய கைகள் கட்டப்பட்டு இருந்தாலும், அதையும் மீறி அவர்கள் இவ்வாண்டு 5 சார் பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அப்படி 5 அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறபோது, முன்னுரிமை கொடுக்கிறபோது, எங்கே இருக்கிற மக்கள் அதிகமாக சங்கடப்படுகிறார்களோ, அதை உத்தேசித்து, அதனுடைய முக்கியத்துவத்தைப் பார்த்து, அதற்கேற்றவாறு அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது சர்க்கார் சாமக்குளத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கே இருக்கிற கிராம மக்கள் இன்றைக்கு பெரியநாய்க்கன்பாளையத்திற்குச் சென்று, பதிவு செய்கிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்றால், அவினாசி அருகாமையில் இருக்கிறது, அதுவும் சங்கடமாக இருந்தால், கோயம்புத்தூர் இருக்கிறது, அன்னூர் இருக்கிறது. அதைப் பற்றியும் அரசு பரிசீலனை செய்து, எது மக்களுக்கு சௌகரியமோ, அதைச் செய்வதற்கு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண்-45, திரு. இரா. தங்கராசு, மாண்புமிகு கல்வி அமைச்சர்.

ஆண்டிமடத்தில் அரசு கலைக் கல்லூரி.

45—

*9829—திரு. இரா. தங்கராசு :

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) ஆண்டிமடத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது ?